

THE COOPERATOR

PUBLISHED ON THE 1ST AND 15TH OF EACH MONTH

Vol. VIII, No. 21

JAFFNA, FEBRUARY 15, 1970

Rs. 6/- p.a. (including postage) — 20 c. per copy

IN THIS ISSUE

	PAGE
Teaching Methods and Teaching Aids	2
Daman Prakash	
Agricultural Development In Ceylon	3
S. Selvanayagam	

COMMENTARY

THE LOCAL GOVERNMENT WEEK

As the country celebrates Local Government Week, the Jaffna Municipal Council is once again in the midst of its search for a Mayor to direct its programme of activities. As a matter of fact the Jaffna Municipal Council has been rocking too heavily and too often to the detriment of its citizens, that the strong hand of the Central Government was needed, at least once in its short history, to show it its bearings. In an age of fast commutation and short-lived memory, history has little to communicate, especially to a people steeped in petty politics and narrowness of outlook. As the City Fathers engage in their habitual bickering, Jaffna continues to be a human jungle denying to the average inhabitant a healthy social environment to live in.

The institution of Local Government is the supreme monument that our forebears left to posterity. It was their wisdom and genius which convinced them of the need for an upward integration of local communities to make participatory democracy meaningful. It is therefore not an empty dream that this priceless heritage should be preserved at any cost and form the corner stone of Ceylonese polity for years to come. It is said that people get the Government they deserve. The observance of Local Government Week should bring home this truth to every citizen of this country, no matter in which part and under what local authority he has chosen to live. Aristotle's maxim still holds: "Men form local communities in order to live, and they continue to live together so that they may live the good life."

A poser for the Local Government Week is the pollution and the resultant hazards to human habitation. How many citizens use public places, including our beautiful parks and beaches and even cemeteries, as lavatories? A statistical survey of the number of homes without lavatories and those where such conveniences are long out of use, would be revealing enough. So too a survey of illegal breweries and industries that pollute the air, is a long felt need. Stray dogs and cattle on the spree are a veritable menace in most parts of the country. What is particularly disconcerting is not only the lack of civic consciousness on the part of the people, but the abject indifference of local authorities to immediate problems at hand.

A class of people engaged in the loathsome task of removal and disposal of night soil is in itself inhuman and insipid, and compares unfavourably with advances made in other countries, notably in the sphere of social justice. An altogether unjust practice assumes ugly proportions under a tardy administration. One has to witness the sordid state of affairs just behind the Jaffna Municipal Council, and all along the beach, to believe it. Right along one sees carts, buckets and many other remnants of the night soil culture. The area is one of the most neglected, with desecrated cemeteries, grotesque monuments of public lavatories just where they should not be—by the beach—and ubiquitous dirty drains struggling to empty into the sea. The site chosen by the Municipality for the assembly of carts used for the disposal of night soil is just shocking—right on Beach Road, adjoining two schools, some homes and a cemetery, with an open green in front, which for all intents and purposes is the 'Galle Face' of the north.

It is time that people become aware of their rights and responsibilities and take greater interest in the proper functioning of their local government authorities by cooperating with them wherever possible, and by the judicious exercise of their sovereign power.

July GPS Price Upped NDAPC Union's Efforts Succeed

The Government has decided to raise the July Guaranteed Purchase Scheme price for red onions from Rs. 22/40 cts. to Rs. 25/76 cts.

The Northern Division Agricultural Producers' Union has been incessantly campaigning for a revision of the monthly staggered prices for red onions, which were fixed in 1965.

It had pointed out that with the rise in the cost of living since then and the introduction of the FEEC scheme, the costs of production had risen. It further pointed out that, by agreeing to raise the GPS price of paddy, the Government had conceded the truth of the Union's arguments. Therefore it was nothing but fair, the Union urged, that the GPS price for red onions also be revised.

When the Prime Minister, Mr. Dudley Senanayake and the Minister of Food and Agriculture, Mr. M. D. Banda, visited the Union during their recent tour of Jaffna, they agreed to favourably consider the Union's demand.

Trials Being Carried Out

Trials are being carried out at the Thinnevely Government farm to control rotting of potatoes.

This is what the Northern Division Agricultural Producers' Cooperative Union has been told by the Central Agricultural Research Institute of Ceylon after it made representations on the matter.

The Institute has informed the Union to instruct its members in the meantime to see that all potatoes are harvested when the crop is fully mature and the plants dead. It has pointed out that potatoes should be cured in the shade, spread over dry sand for a week, to remove excess moisture and to harden the outer skin. This will protect tubers from spoilage.

It states that it is also important to transport the tubers in crates with proper air circulation. Packing them in gunny bags and dumping them over each other will cause damage to the tubers and also bring about rotting.

The Cooperator records with deep regret the passing away of Mr. V. S. Ponniah, Retd. ACCD, and Mr. S. Sithamparanathan, Retd. HQI on 5-2-70 and 2-2-70 respectively.

On behalf of the Northern cooperators the NDCF conveys its heartfelt condolences to their families.

Fuller tributes will appear in the next issue of the Cooperator.

The Government's decision to raise the July GPS price was gazetted recently.

Since the July GPS price has now been brought on a level with the August price, it is expected that there will be

no shortage of red onions in July. Earlier, since the July GPS price was lower—in fact the lowest for the 12 months—the farmers surrendered the onions only in August. This used to result in an onion shortage during July besides snarling up the despatch of onions in August.

Onion cultivators expect an upward revision of prices for the other months too.

Concentrate On Quality Textiles, Union Advised

Speaking at the 24th Annual General Meeting of the Vali West MPCS Union, Mr. M. Ganapathipillai, Hony. Treasurer, NDCF, advised them to concentrate on producing attractive high quality textiles and sell these as cheap as possible: this way the Union's powerloom unit could achieve rapid progress. He suggested that the Committee take active measures to make the Kallundai Saltern a profitable concern.

Mr. V. Rajasunderam presided.

Mr. T. Murugesu H.Q.I. pointed out that the General body and the Committee

should perform their respective functions well.

The Union, which has 40 societies affiliated to it, has a paid up share capital of Rs. 42,741-36, excluding the shares of liquidated societies. The Statutory Reserve stands at Rs. 170,543-56. Other reserves tot up to Rs. 112,630-29. The Union has a coupon strength of 73,430. During the period under review, the Union made a net profit of Rs. 63,797-45 cts.

The following were elected to the Committee: N. Mahesan, V. V. Moorthy, C. Marikandu, N. Retnasingham, E. Kandamuttu, S. Sivaguru and S. Thillaiampalam.

Jaffna Cooperative Training School

Cooperative Employees Certificate—
Higher Level, October, 1969

RESULTS

Pass

- | | |
|-------------------|---------------------|
| 1. V. Pushparajah | 3. T. K. Jeyapalan |
| 2. P. Nadarajah | 4. K. Kaneshapillai |

Referred

1. T. Indranee (Accounts I & Accounts II)
2. P. Premakantha (Cooperation & Economics)
3. M. A. Abdul Rasque (Economics & Auditing)
4. S. Subramaniam (Accounts I & Management)
5. S. Sivanathan (Accounts I & Management)
6. R. Yogarane (Economics, Accounts I & Management)
7. T. Shanmuganathan (Cooperation, Accounts I & Accounts II)

JUNIOR LEVEL

Pass

- | | |
|---------------------|----------------------|
| 1. P. Ketharanathan | 6. S. Anantharajah |
| 2. M. Thangavel | 7. C. Subathira |
| 3. S. Letchiman | 8. M. Mahendirarajah |
| 4. S. Pathmanathan | 9. V. Gopalakrishnan |
| 5. S. Thurairajah | |

Referred

1. S. Ganeshalingam (Book Keeping, Management)
2. V. Balasingham (Book Keeping)
3. P. Selvarajah (Book Keeping, Management)
4. K. Thavapiragasam (Book Keeping)
5. N. Thiagarajah (Book Keeping)
6. S. Shanmuganatha Iyer (Book Keeping, Management)
7. K. Saravanabavanathan (Book Keeping, Management)
8. S. Satkunanathan (Book Keeping)

Teaching Methods And Teaching Aids

The scope of this paper is confined to the Cooperative Member Education Programme being implemented by the National Cooperative Union of India. A large number of cooperative Educational instructors are working in the various parts of the country. The State Cooperative Unions and District Cooperative Unions are the main organisations directly related with the programme at State and District level. These Instructors are trained in teaching method etc., at the NCU's Training Centre. These Instructors are placed in the respective State under Cooperative Education Officers or Education Secretaries at the State and district levels.

The importance of cooperative member education in developing countries, like India, cannot be over-emphasised. It is very necessary to make members, managing committee members and office-bearers of cooperative societies aware of their duties and responsibilities. Enlightened members are therefore assets to cooperative organisations and ultimately to the democratic way of life.

Several types of members are to be brought under the cooperative member education programme. They are:

1. Members who already possess some amount of elementary education.
2. Members who are illiterate, but intelligent.
3. Members who are connected with the Cooperative Movement as well as with political activities.

The Educational instructor should therefore guide himself to help cooperative members achieve the above mentioned objectives. He has to equip himself with these teaching methods and techniques which have direct relationship with the needs and requirements and problems of his students—the members of cooperative societies.

Teaching Methods

Teaching Methods alone are not sufficient. They form a part of a well prepared Lesson Plan. What is a lesson plan, are not within the purview of this topic. We are here concerned with the Teaching Methods, which obviously form a part of the Lesson Plan.

These Teaching Methods can be divided in the following manner:

(1) *General Body Meetings, annual reports, balance sheets.*—Best method of member education. In this situation the members are directly connected with their own society. They should learn of course with the help of the Instructor, the various techniques of holding a general body meeting, understanding annual reports and balance sheets. They should, with the help of the Instructor, be able to ask intelligent questions relating to the activities of the society. Greater involvement of members in the general body will bring in greater efficiency in work of the society.

It is at this stage that the members are able to learn something about the democra-

tics. Ordinary ink and old newspapers could be used with advantage.

(6) *Exhibitions, Cooperative Day Celebrations.*—On appropriate occasions such functions could be arranged. For instance an exhibition depicting "progress of sugar-cane crushing by Rampur Cooperative Society" could be arranged. Achievements of Rampur Cooperative Society could therefore be highlighted at the exhibition, which would naturally be visited by cooperative members and others from neighbouring villages in the Block.

Similarly a gathering of cooperative members, cooperative department officials, and other guests interested in cooperative movement could be arranged in connection with the All-India Cooperative Week. The instructor could use this occasion in informing the members about the importance of Cooperative Week, Cooperative Flag, Cooperative Principles, Local Cooperative structure and State Cooperative Unions, the NCU and ultimately the ICA.

(7) *Case Studies and Other Educational Material.*—Why the Rampur Village Cooperative succeeded in irrigation programmes could perhaps be question for cooperative members of Alipur village. In addition to the study visit or demonstration method, the Instructor could find out one or two educated members of Rampur Society and request them to write something about their successful cooperative society.

This study could then be made available to members of Alipur Village Cooperative for comments. Two or three members of Alipur Village Society could then also make a visit to the successful society and work out a proper case study. In this way the instructor would be able to guide the members to achieve a very useful object. This is another method of teaching.

(8) *News Bulletins, newspapers etc.*—Small societies may not be in a position to put up a notice board or something like that. The instructor could help the members to work out a news bulletin board on which news bulletins about the society could be displayed. These bulletins could announce things like: meeting of the executive committee, general body, member education class, visit by some important person, or a cooperators from abroad etc. It is not necessary that expensive papers and inks are used to make these bulle-

tins. Ordinary ink and old newspapers could be used with advantage.

(9) *Mass Media of Communication e.g. Radio, T.V., Cinema, Press.*—These methods are very effective for a large audience. Here the process of learning remains one-sided. The instructor could therefore use these methods in teaching cooperative members. The instructor could perhaps read through the radio journal and find out the date and timing of a cooperative programme broadcast. The instructor could then request the cooperative members to gather at an appointed place and listen to the broadcast. The instructor could then initiate a discussion on the topic broadcast. Similarly, a TV programme could be used as a method of teaching, and so is the case with news-items or supplements appearing in newspapers.

(To be Continued)

Eastern Province Agricultural Cooperative Union Ltd.

Kalliyankadu, Batticaloa & Karaitivu
MAIN DEALER FOR MASSEY-FERGUSON
TRACTORS & IMPLEMENTS

SALES ○ SERVICE ○ SPARES
Electric & Oxygen Welding Undertaken

T'phone :—257, Batticaloa

T'gram :—"Service"

T'phone :—10, Nintavur

By DAMAN PRAKASH

4. Women members.
5. Young members.
6. Students, etc., etc.

Uniform pattern of imparting member education is therefore not possible. Needs of all categories have to be satisfied. Therefore, the following important points have to be kept in view.

1. Language problem.
 2. Level of receptivity by the audience.
 3. Type of audience.
 4. Capability of instructors in handling the assignment.
 5. Communication problems in developing countries.
 6. Political pressures, administrative burdens, etc., etc.
- Keeping all this matter in view, an instructor has to be equipped with several ammunition, so that he could be an effective soldier. These instruments or rather methods are termed as Teaching Methods.

Main objectives of member education

Before the teaching methods are discussed, it is relevant to have a glance over the main objectives of member education:

1. To impart necessary attitudes, knowledge and understanding in members about their problems and importance of cooperatives in general.
2. To develop leadership qualities and team spirit among members so as to help them in solving their common problems by group action.
3. To develop skills and desirable habits among members so that they can solve their social and economic problems more effectively.


tic control of a cooperative society, importance of the general body and his own importance in the affairs of the society.

(2) *Study Circles, group discussions, correspondence courses.*—Very effective approach, for a limited number of members. The Instructor could help the members in formulating questions, solving problems and guiding discussions.

(3) *Members Seminars and Conference.*—Good and effective for a limited group which has a higher level of understanding and literacy. The participants should therefore have better understanding about the subject on which the seminar and conference is being held. Proper guidance on preparation of notes etc., could perhaps be handled with the help of the Instructor.

(4) *Training Classes.*—Routine lectures by instructors to cooperative members of their societies for a day or more on either general topics or on points suggested by cooperative members. In this case the instructor has got to be fully prepared to answer questions posed by members.

(5) *Study Tours, Demonstrations.*—This is yet another method of teaching. The instructor could mention to cooperative members of village Rampur about the success of a cooperative processing plant in village Alipur. Members Rampur are keen on knowing more and more about the plant. The instructor could provide the members with a "rich experience" by arranging a visit to Alipur. Such experiences remain longer in the



The Co-operative Movement plays an important role in Ceylon's economic development. The People's Bank works together with the Co-operatives for National Prosperity.

PEOPLE'S BANK

The largest network of branches in Ceylon.



Agricultural Development Credit Societies In Ceylon Languishing

(Continued from our last Issue)

Inputs and Finance for Agricultural Development

One of the crucial elements in the programme for expansion is the availability of finance for the peasant cultivators. In Ceylon these cultivators had been for a long time at the mercy of local money lenders, *mudalalis*, and pawn brokers.

12 The following colonization schemes are included in the package programme (special projects):

Minneriya	Allai
Rajangana	Padaviya
Hakwatuna	Iranamadu
Minipe	Gal Oya
Mahavilachchiya,	

With assured supplies of irrigation water and suitable tenure conditions these colonization areas have the optimum potential for increased production. To increase the productivity of paddy approximately 7 cwt. of fertilizers per acre (4 cwt. sulphate of ammonia, 2 cwt. super phosphate, and 1 cwt. muriate of potash) for the dwarf varieties (IR8, etc.), and 4½ cwt. per acre (3 cwt. sulphate of ammonia or 1½ cwt. urea, 1 cwt. super phosphate and ½ cwt. muriate of potash) for the Indica or tall varieties (H⁴, H⁷, etc.) are recommended.

13 About 62 per cent of the total asweddumized paddy extent is in the dry zone, and over a million acres are sown each year in the two seasons, and thus much of the potential increase in paddy production lies in the dry zone.

While these local sources are still significant, the cooperatives have now taken over the main function of agricultural credit which is given in cash and material inputs (certified seeds, fertilizers, agro-chemicals, etc.) on a per acre basis. The cooperatives in the northern parts of Ceylon's dry zone are no doubt playing a very vital role in the supply of agricultural credit, while those in the eastern districts and especially in the Batticaloa-Amparai districts are corrupt and mismanaged. A fair number of the cooperatives has ceased to function in these areas. Owing to this, there is a serious problem with regard to the supply of credit, and farmers are driven to the local money lenders and *mudalalis* for loans at high interests. The usual practice in the eastern districts is to pay back the loans in paddy, and the contracted rate of repayment is Rs. 80-00 an *avanam* (i.e. 10½ bushels) of paddy; at the government guaranteed price an *avanam* would be Rs. 147-00.

Inputs such as fertilizers, pesticides, certified seeds, equipment and irrigation water are also important. Irrigation water

By S. SELVANAYAGAM, B.A. (Cey.), M.A. (Lond.)
Lecturer in Geography, University of Ceylon

is available for the maha season in most colonization schemes in the dry zone. But owing to the erratic and ineffective monsoon rainfall, there is very often insufficient supply for the yala cultivation. So that the extents for cultivation are usually reduced to one third or less in the yala season. The shortage of irrigation water is a serious problem in the dry zone even with modern irrigation works. The major part of the paddy lands in the dry zone is still cultivated under rainfed conditions. Hence the agricultural yields are directly dependent on the vagaries of the weather. Inputs such as fertilizers, certified seeds and agro-chemicals are usually distributed through the cooperatives. Where there is corruption and mismanagement in the cooperatives, the farmers find it hard to obtain the necessary inputs. These problems require timely attention and suitable remedy.

The Creation of the Right Environment

Even though the farmers are educated in the application and usefulness of the new techniques and inputs, they will not willingly adopt these unless the right environment is created. The right conditions are intimately linked with the land tenure system, marketing and distribution facilities, and price expectations.

Cultivated land is distributed in a large number of very small holdings. The Census Report of 1946 showed that 31 per cent of the asweddumized paddy holdings were less than 0.5 acre in extent, while 64 per cent of the holdings were under 1 acre. In all about 85 per cent of the holdings were under 2 acres in extent.¹⁴ The same source also revealed that 60.8 per cent of the holdings representing 55 per cent of the paddy land were owner cultivated. The half share *ande* tenancy,

14 The following statistics show the distribution of paddy holdings at the 1946 census. It is probable that the number of the smaller holdings may have increased since 1946.

Size of holdings	Number % to total extent		% to total extent
	of number of holdings	of covered holdings (acres)	
Less than 0.5 acre	242,600	31.4	58,005
0.5 to less than 1 acre	253,823	32.9	147,376
1 acre to less than 2 acres	162,120	21.0	193,794
2 acres to less than 5 acres	85,310	11.1	231,726
5 acres to less than 10 acres	19,705	2.6	122,073
Over 10 acres	8,260	1.1	146,996

Source: Census of Ceylon, 1946.

which is widely prevalent in the Sinhalese districts, applied to a quarter of the holdings and land in paddy in 1946. The remaining holdings were held under various other arrangements such as *thatumar*, lease, etc.

(To be Continued)

Cooperative Credit Societies had been the backbone of the Cooperative Movement in the past but with the establishment of CAPS and later the MPCs, they have been languishing for want of effective supervision and assistance.

So said Mr. M. Ganapathipillai, President of the Tholpuram Moolai Coop Credit Union, speaking at the Union's seminar held at Meibandana Mahavidyalaya.

He went on to say that the Royal Commission too in its Report does not appear to have made any mention whether these societies would receive Government encouragement. Members of credit societies should note that these societies should be nursed by the members themselves, without expecting outside assistance, so that Credit Societies could continue to render unique service for economic upliftment. He pointed out that the societies affiliated to this Union are in a satisfactory financial position and the percentage of default to the Bank is negligible. He assured the gathering that whether assistance comes from the Government or not, cooperators can expect assistance from the NDCF.

Mr. V. Canagasabai ACCD Jaffna said that credit societies had contributed to the economic growth of the people of the area because they had been established on strong foundations.

Mr. P. Cumaraswamy AC CD Audit said that while he was pleased to see veteran cooperators present, it was a pity there were very few new faces. He stressed that attention should be paid to the education of cooperators at the society level because there has not been substantial growth of their knowledge in running societies. As a result some cooperators tended to exhibit their ignorance of the working of their societies at important meetings.

Mr. R. C. S. Cooke, Vice-President, NDCF, said the Tholpuram Coop Credit Society and the Tholpuram Moolai Provident and Mutual Benefit Society were established due to the efforts of Malayan Pensioners. In this connection the services rendered by leading cooperators like Muhandiram Thambo and Chellappah had to be remembered. He pointed out that in the past, credit societies held their meetings regularly and educated their members. This position does not appear to be prevalent in other types of societies. He suggested that the Union publish a Souvenir.

Mr. T. Murugesu HQI emphasised that a cooperative society belongs to its members, not to the general public or the Cooperative Dept. It was the duty of departmental officials to see that a registered society worked according to the rules and regulations but they had no right to interfere in the day to day business or the administration, though the MPCs was an exception as it performed certain important functions entrusted to it by the Government and therefore officials had to supervise them to see that they carried out these functions properly.

JAFFNA COOPERATIVE PROVINCIAL BANK LTD.
59, Main Street, Jaffna.

VACANCY : NIGHT WATCHER

Age: 30 to 45 years old.

Qualifications: J.S.C. or 8th Std. preferably with a pass in English and Tamil.

Salary Scale: Rs. 54/- _____ Rs. 132/-
Rs. 2/- x 4; Rs. 3/- x 11; Rs. 4/- x 12/-
with allowances payable by the Bank.

Should be prepared to punch Watchman's clock as directed by the Management and serve in any of the Branches of the Bank.

Applications should reach the Hony. Secretary on or before the 10th of March, 1970.

For the WELFARE OF YOUR FAMILY
&
For the DEVELOPMENT OF YOUR COUNTRY
SAVE in your BANK.....

THE JAFFNA COOPERATIVE PROVINCIAL BANK LTD.

SAVINGS DEPOSITS:—

- (1) Interest at the rate of 3½% is allowed from 1-11-69. Arrangements can be made to withdraw funds from this Account daily.
- (2) In the case of Institutions, the Rate of Interest payable will be 4% for the month in which there is a minimum balance of Rs. 5,000/- or over.
- (3) For Cooperative Societies the Rate of Interest payable will be 4½%.

FIXED DEPOSITS:—

From 1-11-1969 on New Deposits the following rates of interest will be payable:—

- (1) On deposits for 12 months 4%.
- (2) On deposits for 5 years and over 5%.
- (3) On deposits for 10 years and over 5½%.

RECURRING DEPOSITS:—Rate of Interest 6%.

Under this Scheme Deposits are received for 60 months, 81 months and 120 months. The minimum deposit will be Re. 1/- per month which after the end of 60 months will earn Rs. 70/-; after the end of 81 months, will earn Rs. 100/- and after the end of 120 months, will earn Rs. 163/-.

PAWN BROKING—Pawn Broking is done at all our Branches. The Rate of Interest charged is 10½% and repayment by instalments is allowed.

BRANCHES:

Jaffna—Paranthan—Chunnakam
Pt. Pedro (Nelliady)—Chavakachcheri—
Chankanai—Kayts—Vali-East (Averangal).

HEAD OFFICE:

59, MAIN STREET—JAFFNA.

For Speedy Discharge and
Safe Delivery

Jaffna District

Co-operative Harbour Services
Union Ltd.

25, Front Street,

JAFFNA.



- STEVEDORES AGENTS
- LANDING CONTRACTORS
- FORWARDING AGENTS

Telephone No. 590

TRIPOLI MARKET

FOR ALL YOUR
REQUIREMENTS OF
VEGETABLES

How Food Will Be Distributed If Coop Employees Strike

We reproduce here the circular sent out to G.A's by the Permanent Secretary to the Ministry of Agriculture and Food and the circular sent out by the Coop Federation President to MPCs Unions.

The Cooperative Employees' Federation, which represents employees of Cooperative Unions and Cooperative Societies, has made certain demands relating to their salaries and conditions of service, and have indicated that they might have to resort to Trade Union action if these demands are not granted. The Federation has not given formal notice of any strike and it is quite possible that no strike will take place. Nevertheless, in view of the important role which Cooperative Unions and Cooperative Societies play in the distribution of essential food commodities, it is very necessary that the Government should prepare contingency plans to ensure that essential food stuffs now handled by Cooperatives reach the public without interruption in the event of a strike by any section of Cooperative employees. This letter, which is being sent to you on the instructions of the Hon. Minister of Agriculture and Food, sets out in broad outline the action which the Government proposes in the event of such a strike. More detailed instructions on this subject are being sent to you separately by the Food Commissioner and the Commissioner of Cooperative Development. As you have already been informed, two officers from these Departments will come to your Kachcheri at 9-30 a. m. on.....February, 1970, to discuss the details of this operation with you, your D.R.O.s, A.F.C., A.C.C.D. and other officers concerned.

2. In the event of any strike by a substantial number of Cooperative employees, the Hon. Minister of Agriculture and Food will recommend to the Hon. Prime Minister that the Public Security Act be invoked and that the Essential Services Order be applied in respect of persons engaged in the distribution of essential food commodities. This would mean that any Cooperative employee who continues to be on strike thereafter would automatically lose his employment. If, on the other hand any Cooperative employee reports for work during such a strike but goes slow in his work or in any other way, obstructs or impedes the work of the Cooperative, Emergency Powers will be granted to Government Agents to dismiss such an employee and appoint another in his place. It is also proposed that an Emergency Regulation should be promulgated which would enable a Government Agent to remove from office any member of the Committee of Management of the whole Committee of Management of a Cooperative Union or Society which refuses or is unable to make suitable arrangements for the distribution of essential food commodities, and to appoint a new member or members or an entirely new Committee or Board of

Management to that Cooperative Union or Society. The necessary Regulations for this purpose are being drafted and will be ready for immediate publication in the event of a strike.

3. The essential food commodities in the distribution of which Cooperative Unions and Cooperative Societies play an important role are the following:—

- (1) Non-rationed Commodities:
 - Wheat Flour
 - Sugar
- (2) Rationed Commodities:
 - Rice
 - Masoor Dhall
 - Chillies
 - Cumin Seed
 - Corriander
 - Maldive Fish

The distribution of almost all other food commodities is in the hands of the private trade and will not be affected by any strike of Cooperative employees. In the case of Dried Fish, over 75% of the distribution is at present in the hands of the private trade and less than 25% pass through the Cooperative network. The C.W.E., which is the monopoly importer of Dried Fish, states that there will be no difficulty in channelling the balance 25% through the private trade in the event of any Cooperative strike. One other important food commodity, viz. Full Cream Dried Milk Powder, is also handled by Cooperative Unions and Cooperative Societies. This has not been included in the above list as separate instructions will be issued in respect of this commodity by the Milk Board, which is the monopoly importer of Full Cream Milk Powder.

4. In the case of non-rationed commodities (viz. Flour and Sugar) referred to in paragraph 3 above, the Cooperatives handle only the *wholesale distribution* (the Multi-Purpose Cooperative Unions being the wholesale distributors) while the *retail distribution* of these two commodities is largely in the hands of the private trade. In the case of the rationed commodities listed in paragraph 3 above, on the other hand, not only is the *wholesale distribution* handled by the Multi-Purpose Cooperative Unions, but a large part of the *retail distribution* is also in the hands of Multi-Purpose Cooperative Societies.

5. Wholesale Distribution of Food Commodities by Multi-Purpose Cooperative Unions:

In the event of a strike by Cooperative employees, there will be many Co-operative Unions whose Committees of Management will be prepared to make arrangements for continuing the Union's business in relation to the wholesale distribution of the food commodities listed in paragraph 3. You should instruct your A.C.C.D., D.R.O.'s or other officers to make immediate and full inquiries which would enable you to decide which Committees will not be prepared or able to make alternative arrangements in the event of an emergency.

6. Those Committees of Management which are prepared to cooperate would be authorised, in the event of a strike, to recruit new staff in

lieu of those employees who would automatically lose their employment in the event of their keeping away from work after an Essential Services Order has been applied or who are dismissed from service by you for not performing their duties satisfactorily.

7. In the case of those Unions whose Committees of Management are not likely to cooperate by recruiting new staff and making arrangements to continue their normal business in the wholesale distribution of essential food commodities, you should have in readiness persons to be appointed to new Committees or Boards of Management when the existing Committees are removed from office under the Emergency Regulations. These new Committees or Boards should include both Government officials and suitable private persons from the area. The members of the proposed new Committee or Board of Management should be requested to select and have in readiness prospective new employees to replace any Cooperative employees who go on strike or are dismissed under the proposed Emergency Regulations. Police assistance will be given where necessary to take over the buildings, stocks, vehicles, etc. of those Unions where old Committees are removed and replaced by new Committees or Boards of Management. Army Drivers would also be made available for Union lorries so taken over if the numbers likely to be required are intimated to the Army authorities in advance.

8. Retail distribution of Rationed Food Commodities by Multi-Purpose Cooperative Societies:

In the case of the Multi-Purpose Cooperative Societies, too, which handle the retail distribution of rationed food commodities, it is necessary to make an immediate assessment of which Committees of Management are likely to cooperate with the Government and continue their food distribution activity, recruiting new employees where necessary for this purpose, and which Committees are not likely to cooperate in continuing the work of the Society in the event of a strike. In the case of Societies where the Committee is not likely to cooperate, it would not be necessary, as in the case of the Unions, to take over the Society and appoint a new Board of Management. This would, in any case, be difficult to do as the number of Societies, unlike the number of Unions, is quite large. In the case of retail Cooperative Societies which are not prepared to cooperate, it is suggested that either a Cooperative Society in an adjoining area or a private trader in the area be appointed as Authorised Distributor for rationed commodities. Which of these two alternatives you adopt would depend on the convenience of consumers. All householders who were attached to the Cooperative Society which is not functioning would be attached to the adjoining Cooperative or to the private trader (Authorised Distributor) as the case may be, and would draw their rationed rice and rationed subsidiary

food stuffs from the adjoining Cooperative or from the Authorised Distributor on production of their rice ration books or Subsidiary Foodstuffs Token Cards. You should have ready a list of adjoining Cooperatives and private traders who could be appointed Authorised Distributors for this purpose. Any stocks of rice and rationed subsidiary food stuffs held by a Cooperative Society whose business is to be transferred to an adjoining Cooperative or private Authorised Distributor should be taken over and handed over to the Cooperative or private Authorised Distributor as the case may be.

9. The above instructions are intended for your general guidance. In particular districts it may be possible to make other special arrangements for continuing the smooth distribution of essential food stuffs in the event of a strike by Cooperative employees. You should not consider that you are precluded from making such arrangements to suit the particular needs of your District, but this Ministry would like to be informed of any such arrangements which you propose.

Sgd. B. Mahadewa,
Permanent Secretary,
Ministry of Agriculture
and Food.

I annex hereto, for your information and appropriate action copy of a letter dated 6-2-1970 addressed to Government Agents by the Permanent Secretary to the Ministry of Agriculture and Food.

2. Perusal of this Circular would indicate to you very clearly that the Government is determined to go all out to maintain the distribution of essential foodstuffs vital to the life of the people. If for some reason, Co-operatives fail in performing the vital duty of distributing foodstuffs in respect of which they hold a virtual monopoly, as a last resort and perhaps with great reluctance, the Government may even appoint private

agencies for distribution of foodstuffs. If this happens, it would mean the end of a Movement we have laboriously built up over the years, and such a contingency should be avoided at any cost.

3. In the event of a strike, it is the incumbent duty of all Committees of M.P.C.S. Unions and M.P. Co-operative Societies to see to it that there is no disruption whatsoever in the distribution of essential foodstuffs to the Consumers. With this end in view, it would be necessary for you to be very vigilant and take prompt action to nip in the bud any attempt on the part of anybody to disrupt the distribution of foodstuffs.

4. The Consumer Movement of this Country is one that has been built up by the sweat of Co-operators during the last three decades and it is now left to us to preserve the Movement at any cost and not allow it to crack up as a result of strikes or go slow policies.

5. We should also consider the fact that over 80—85 lakhs of Consumers of this Country have their Ration Books attached to Co-operatives on account of the confidence they have in the Movement. We should therefore make it a special point not to betray the confidence they have reposed in us.

6. I am addressing this personal letter to you in the hope that you, as a devoted Co-operator, would render the Government every possible assistance with regard to Food Distribution and also do all in your power and that of your Committee to preserve the Movement at a time such as this.

7. I suggest that you kindly contact me in the event of any special problem that you may encounter. What is essential is that distribution of foodstuffs should not be impeded.

Yours very sincerely,
Edmund Wijesuriya, M.P.
President.

Co-op. Federation of Ceylon,
455, Galle Road,
Colombo 3.

SOUTH YALPANAM MPCs UNION LTD., KILINCHCHI.

Phone : 8.

T'gram : "Yarlanion".

We supply Provisions, Textiles, Agriculture requisites and Building materials.

Agents for : Messrs. Shell Company of Ceylon Ltd., Ceylon Nutritional Foods Ltd., B.C.C. Ltd., Elephant Brand Asbestos and Ceylon Petroleum Corporation.

JAFFNA M.P.C.S. UNION LTD.

Largest Wholesale Cooperative Establishment in the North,
Authorised distributors for

CEYLON STATE HARDWARE CORPORATION

also dealers in Textiles, Cement, Milk-foods, Groceries, Oilmanstores & Ceramics and all goods distributed by the

COOPERATIVE WHOLESALE ESTABLISHMENT

Address :

74/3, Hospital Road, Jaffna.

Retail Shop at :

15/1, Power House Road, Jaffna

சின்ன வெங்காயத்தின்

ஆடி மாத உத்தரவாத விலை உயர்த்தப்பட்டது

சமாசத்தின் முயற்சி வெற்றி

சின்ன வெங்காயத்தின் ஆடி மாத உத்தரவாத விலை ரூ. 25-76 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1965-ம் ஆண்டிலிருந்து இவ்வெங்காயத்தின் ஆடி மாத உத்தரவாத விலை இதுவரை 22-40 சதமாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வடபகுதி விவசாய முயற்சியினால் ஏற்பட்ட உற்பத்தியாளர் கூட்டுறவு இவ்விலையின் உயர்வுச் சமாசம் எடுத்த அண்மையில் வெளியான

அரசாங்க வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு விலைப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறியப்படுகிறது.

சின்ன வெங்காயத்திற்கு ஆடிமாத விலை உயர்த்தப்பட்டதால் அதன் அறுவ

டையை ஆடிமாதத்தில் செய்தால் வழமையாக ஏற்படும் வெங்காயத் தட்டுப் பாட்டை நீக்குவதுடன் சந்தைப்படுத்துவதும் எளிதாக இருக்கும்.

பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்படமாட்டாது

கூட்டுறவுச் சமாசங்கள் பணம் கொண்டு செல்லும் போது அளிக்கப்பட்டு வரும் பொலிஸ் பாதுகாப்பினைத் தொடர்ந்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும், இதற்குக்காரணம் வேறு அத்தியாவசிய கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதுதான் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக அகில இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனத் தலைவர் திரு. எம்.மண்ட் விஜயகுரியா சகல ப, நோ. கூ.ச. சமாசங்களுக்கும் சுற்றுநிருபம் விடுத்துள்ளார்.

12-24 மணித்தியாலங்கள் ரூ 10/- என்றும் திரு. விஜயகுரியா தனது சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாதுகாப்புப் பணிக்கு கூட்டுறவுச் சங்கங்கள் நியமிக்கும் ஊழியருக்கு பொலிஸ் திணைக்களம் பயிற்சியளிக்க உடன்பட்டுள்ளது. இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தரைத் தமது பாதுகாப்புப் பாராக அமர்த்த, அல்லது தமது ஊழியர்களுக்கு குறித்த பயிற்சியளிக்க விரும்பும் சமாசங்கள் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர்மூலம் தலைமைப் பொலிஸ் அதிபருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களின் மேற்படி பாதுகாப்பிற்கு பொலிஸ் திணைக்களம் இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தகவுரை செய்து கொடுக்கும் என்றும், அவர்களின் சம்பளவிகிதம் 6 மணித்தியாலங்களுக்கு ரூ 5/-, 6-12 மணித்தியாலங்கள் ரூ. 7-50;

இப்போது அளிக்கப்படும் பொலிஸ் பாதுகாப்பை நீடிக்கவேண்டும் என்பதுபற்றி அகில இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனம் தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாக திரு. விஜயகுரியா மேலும் அந்நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச வேலை நிறுத்தம் அரசாங்கம் வேண்டிய ஒழங்குகளைச் செய்கின்றது

கூட்டுறவு ஊழியர் வேலை நிறுத்தம் செய்தால் உணவுப்பொருள்களை விரியோகம் செய்வதற்கு அரசாங்கம் வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

இதுபற்றி உணவு விவசாய அமைச்சின் நிரந்தரக் காரியதரிசி திரு. மகாதேவா சகல அரசாங்க அதிபர்களுக்கும் சுற்றுநிருபத்தினை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் ஊழியரிடம் சம்பளங்கள் பற்றியும், சேவை நிபந்தனை பற்றியும் சில கோரிக்கைகளை விடுத்துள்ளது. இவை நிராகரிக்கப்பட்டால் தாங்கள் தொழிற் சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனாலும், வேலை நிறுத்தம் செய்வதற்கான முறை யான முன்னறிவித்தல் இதுவரை மேற்படி சம்மேளனம் கொடுக்கவில்லை. ஆதலால் வேலை நிறுத்தம் நடைபெறு திருக்கலாம் ஆனாலும், கூட்டுறவுச் சமாசங்களும், சங்கங்களும் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தில் அதிக முக்கிய பங்கினை வகிப்பதனால் இவ்வுணவு விநியோகம் வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்படா வண்ணம் முன்னேற்பாடான ஒழுங்குகளைத் தயாரிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

பட்டவர்களைப் பொறுத்த வரை அத்தியாவசியச் சேவைச் சட்டத்தினைச் செயற்படுத்து மாறும் உணவு, விவசாய அமைச்சர் பிரதம மந்திரிக்கு தகவுரை செய்வார். இதன் பிரகாரம் இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்யும் கூட்டுறவு ஊழியர் தமது பதவியை இழக்க நேரிடும். எந்த ஒரு கூட்டுறவு ஊழியனாவது வேலை நிறுத்தம் நடைபெறும்போது வேலைக்குத் திரும்பி தாமத வேலையிலோ அல்லது கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாட்டினை வேறு எவ்வுழியிலும் தடை செய்வதற்கு முன்னாலோ வேலையி லிருந்து நீக்கி அக்காலியிடத் திற்கு இன்னொருவரை நியமிப்பதற்கு அரசாங்க அதிபர்களுக்கு அவசரகால அதிகாரங்கள் வழங்கப்படும்.

தற்கு அரசாங்க அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வேலைநிறுத்தம் நடந்தால் இச்சட்டங்கள் உடனடியாகப் பிரகடனப்படுத்தப்படும்.

கூட்டுறவுச் சமாசங்களும், சங்கங்களும் விநியோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வருமாறு:

1. கூப்பன் கட்டுப்பாட்டில்லாத பொருள்கள்: அமெரிக்கன் மாசீனி
2. கூப்பன் கட்டுப்பாடுள்ள பொருள்கள்: அரிசி, மைசூர் பருப்பு, மிளகாய், சீரகம், கொத்தமல்லி, மாசிக்கருவாடு

ஏனைய உணவுப் பொருள்களின் விநியோகம் தனியார் துறையின் பொறுப்பில் இருப்பதால் கூட்டுறவு ஊழியரின் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படாது. கருவாட்டைப் பொறுத்தவரை அதன் விநியோகம் 75 வீதத்திற்கு மேலாக தனியார் துறையின் பொறுப்பிலிருக்கின்றது. மிகுதி 25க்குக் குறைந்த வீதமே கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றது. கூட்டுறவு ஊழியர் வேலை (தொடர்ச்சி 8-ம் பக்கம்)

கூட்டுறவு ஊழியர்களில் கணிசமான தொகையினர் வேலை நிறுத்தம் செய்தால் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தினைச் செயற்படுத்துமாறும் உணவு விநியோகத்திலே ஈடு



உடனடி செய்தி செவ்வாய்

யாழ்ப்பாணம் 15-2-1970

உள்ளூராட்சி வாரம்

மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறுசிறு சமூகங்களை அமைப்பது வாழ்வதற்கே; அவர்கள் தொடர்ந்து ஒன்று கூடி வாழ்வது நல்வாழ்வை வாழும்பொருட்டே என அரிஸ்ரோட்டஸ் என்னும் தத்துவஞானி மொழிந்தார். இம்மணி வாக்கினை உள்ளூராட்சி வாரத்தினைக் கொண்டாடும் இச்சமயத்திலே நினைவுகூருதல் நன்று.

எமது மூதாதையர் இவ்வண்மையை உணர்ந்திருந்தனர். ஆதலாற்றான் உள்ளூராட்சி முறையைப் பண்டுதொட்டு அவர்கள் பேணி வந்தனர். அவர்கள் எமக்கு விட்டுச்சென்ற உள்ளூராட்சி மரபுகள் விலை மதிப்பற்ற செல்வமாகும். உள்ளூராட்சி செல்வமே அமைந்தாற்றான் பங்குபற்றும் குடியாட்சி கருத்துச்செறிவுள்ளதாக இருக்கும் என அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். உள்ளூராட்சி வாரத்தினை நாம் கொண்டாடும் இத்தருணத்திலே எம் மூதாதையரைப்போல் நாமும் இவ்வண்மையை உணர்ந்திருத்தல் இன்றியமையாததாகும். எமது அயராத உழைப்பினால் அவர்கள் எமக்கு அளித்த மரபுகளைப்பேணி வளர்த்து அவற்றைச் செழித்தோங்கச் செய்வது எமது தலையாய பணியாகும். இல்லாவிடில் குடியாட்சி என்பது வெறும் பசற்கனவாகவே இருக்கும்.

குடியாட்சி வாரம் கொண்டாடப்படும் அதே சமயத்தில் யாழ்ப்பாணத்திலே நகர முதல்வரைப் புதிதாகத் தெரியவேண்டிய நிற்பந்தமும் ஏற்பட்டிருப்பது வேடிக்கையாகப்படினும் உண்மையில் வருந்தத்தக்க ஒரு நிலையாகும். மாநகரசபை உறுப்பினர் தமது போக்கிலே போய்க் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் மக்கள்தான். போட்டியும் பூசலும் தாண்டவ மாடுவதனால் யாழ்ப்பாண மக்கள் சௌகரியமாக வாழ்வதற்கு வேண்டிய சூழல் செல்வமே உருவாக்கப்படவில்லை. யாழ் மாநகரசபைக்குப் பின்னால் அமைந்திருக்கும் பகுதியே இதற்குச் சான்று பகரும். கக்கூஸ் வண்டிகள் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதும், வாளிகள் ஆங்காங்கு வைக்கப்பட்டிருப்பதும், அவற்றினைப் பக்கத்தேயுள்ள கடலில் கழுவவதும் கண்கூடாகவே நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. யாழ் மாநகரசபைக்கு அருகாமையிலேயுள்ள வரலாற்றுத் தொடர்புள்ள மயானம் சீர்கேடான நிலையில் இருக்கின்றது. அத்துடன் கடற்கரை ஓரமாகப் பொது மலசல கூடங்கள் கட்டப்பட்டிருப்பது கண்டிக்கப்பாலது. கடற்கரை வீதிமே முழுதும் "கண்கொள்ளாக்காட்சி" களைக் காணக்கூடியதாக இருக்கின்றது, குருநகரிலே சவக்காலக்கும், சில வீடுகளுக்கும், இரு பாடசாலைகளுக்கும் மத்தியிலே கக்கூஸ் வண்டிகள் விடப்படும் நிலையம் இருக்கின்றது. அதற்கெதிரேதான் யாழ்ப்பாணத்தின் "காலி முகம்" அமைந்திருக்கின்றது.

இதற்கெல்லாம் மாநகரசபை மட்டும்தான் முழுக் குற்றவாளி என்று கூறமுடியாது. யாழ்ப்பாணத்திலும் வேறு இடங்களிலும் சில மக்கள் சுகாதாரமற்ற முறையிலே பொது இடங்களை மலசல கூடங்களாகப் பாவித்து வருகின்றனர். மலசல கூடங்கள் அற்ற வீடுகளின் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டாற்றான் உண்மைநிலை புலப்படும். இதேபோன்று காற்றை நச்சுப்படுத்தும் தொழிற்சாலைகளின் விபரங்களையும் சேகரித்தல் அத்தியாவசியம். கட்டாக்காலிகளின் தொல்லை நாட்டின் பல பாகங்களிலும் பெருந்தலையிடமாக இருக்கின்றது. இவையாவும் மக்களிடையே நிலவும் குடிநல உணர்வற்ற தன்மையையும் அதிகாரிகளின் அசட்டையான போக்கையும் எடுத்துக் காட்டுகின்றன.

உள்ளூராட்சி வாரக் கொண்டாட்டங்கள் இந்நிலைமையை மாற்ற உதவும் என எதிர்பார்ப்போமாக. மக்கள் தமது உரிமைகளையும் கடமைகளையும் நன்குணர்ந்து உள்ளூராட்சி விவகாரங்களிலே கூடுதலான அக்கறை எடுத்து அதிகாரிகளுடன் ஒத்துழைத்து தமது வாக்குரிமைகளைச் செவ்வனே பயன்படுத்தி உள்ளூராட்சி முறையினைச் சிறப்புறச் செய்வார்களாக!

நட்டோலை - கபிலர்

யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் சின்னஞ்சிறிய அனுபவம்

அப்பப்பா! யாழ்ப்பாண நகரைப்பற்றி நான் இதுவரை ஏதேதோ வெல்லாம் மனதில் கற்பனை பண்ணியிருந்தேன்...

என்ன அப்படிச் சொல் கிறீர். இங்கேபாரும, கொ மும்பு மாதிரி ஒரு வழிப் பாதைகளை, டிபிள்டெக் கர் பஸ்களை, எத்தனை கட்டிடங் கள், அதோ அந்த ஒழுங்கை யால் போனால் யாழ்ப்பாணக் கோட்டை... இப்படி எத்தனை யோ அழகுகள் இங்கு மறைந்து கிடக்கின்றன...

கணக்கப் பேசவேண்டாம் வாரும் அந்தக்கடையிலே ஐஸ் கிறீம் குடிப்பீம். இதிலே நின்று காலும் உடையது, காதும் புளிச்சுப் போச்சு, தலையும் கொதிக்குது. இஞ்சைபார் தலையிலே முட்டுற தகரக்கொட் டையை எத்தனை மணித்தி யாலமமாக நின்று பஸ்க்காகத் தூங்கிறீம். உஸ்...

இந்த ஐஸ் கிறீம் கடை யின்னை அழகைப்பார்!

அழகுதான்! உங்கடை நக ரம் இப்பிடி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இஞ்சை பார், கோடி டெரிலின்சேட், இப்ப நடந்து வரயுக்கை மீன் கடை இறைச்சிக்கடை எல் லாம் இங்கை இருக்குது என்று காகம் அக்கடைக்காரர்களுக் காக விளம்பரம் செய்திருக்கு.

டெரிலின் சேட்டானே தண்ணீரில் கசக்கிவிடச் சரி. ஐஸ்கிறீமைக் குடியும். உம் மடை கொதி கொஞ்சம் அடங்கும்.

எனக்குக் கொதி இல்லை. காலமை நல்ல முழுவியளத் திலே முழிச்சிருக்கிறீன். பஸ் சிலை வந்த நேரம் சயிக்கிலிலே வந்திருக்கலாம்.

என்றை சயிக்கிலுக்குப் பூட் டில்லை. அதோடை டபிள்...

ஓகோ இதுக்கு மாத்திரம் குறைச்சலில்லை... இந்த ரவு ணிலே, சனப்பிழக்கம் அதிக மாக உள்ள இடத்திலே ஒலி பெருக்கிகள் மூலம் விளம்ப ரம் உள்வதற்காக அங்கை பார், உப்பிடிக்கத்தலாமோ? அதுவும் காரர்களில் அங்கு மிங்குமாக ஓடியோடி... ஒன்று இரண்டா இந்தப்பக் கம் ஒரு ஒலிபெருக்கி, அந்தப் பக்கம் ஒன்று அப்பப்பா எம் மைப்போன்ற ஏழைகளுக்குத் தான் சட்டம் போலும்.

சில மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்ரான்டில் ஒரு விபத்து நடந்தது.

இப்படி விளம்பர ஒலி பெரு க்கிகள் நாலாபுறங்களும் சத் தம் போட்டால் ஒரு விபத்தா நடக்கும் ஒவ்வொருநாளும்...

சரி வாருங்கள். நாங்கள் போகவேண்டிய பஸ் வந்து நிற்குது போலே.

பஸ்சிலே போன மாதிரித் தான். பஸ் நிற்க வேண்டிய இடத்திலே நிற்பாட்டாது வேறு எங்கேயோ ஏன் பஸ்ஸை நிற்பாட்ட வேண்டும். அங்கை பார். இதரலை வரிசை முறைப் படி நின்று ஆட்கள் பஸ்சிலே ஏறமுடியாமல் போச்சு. அங் கைபார் சனம் உப்பிடிநெருக்கி யடிச்சுக் கொண்டு ஏறுறது தெரியும், பஸ்ஸை ஏன் பின் னைக் கொடுக்க வேணும். அதெ ன்ன ஆரோ விழுந்திட்டினம். சீச்சி இப்படி மனிதர்களை, மனி தன் மாடுகளாக நினைக்க லாமா?

நீங்கள் சொல்லுறது சரி தான் அலுவலகங்களிலோ அல்லது வேறு எந்த இடங் களிலோ ஒருதன் தன் கட்டமை யிலே சிறிதாவது தவறுவதால் அது சமுதாயத்தையே பாதிக்கிறது.

ஓமோம், காலமை நாங் கள் இங்கை வாரதுக்கு குறி த்த நேரத்திலே பஸ் வராது

இலங்கையில் விளையாட்டு காப்புறுதி

விவசாயிக்கு தனது பயிர்த் தொழிலில் செலவழித்த பணமும் பட்டபாடும் இயற்கை விபரீதங்களால் பூராவும் வீணாகக் கூடாது என்னும் அடிப்படை நோக்கத்தில் பயிர் காப்புறுதி முறை செயற்படுத்தப்படுகின்றது. வேளாண்மையில் நட்டம் ஏற்படும் சமயங்களில் ஒரு குறைந்த அளவு வருவாயை யாவது பயிர் காப்புறுதி ஏற்பாட்டின் மூலம் விவசாயி அடைந்தால்தான் அவர், தமது தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்பதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள். தமது எதிர்காலத்துக்கு எவ்வித சேமிப்பும் சேர்க்க இயலாத நிலையிலுள்ள விவசாயிக்கு இந்த ஏற்பாடு மிக முக்கியமானது என்பது சொல்லத் தேவையில்லை. அல்லாவிடில் அவர் அதிக வட்டிக்கு நிதித் தேவைகளைப் பெற்று அல்லலுற நேரிடும். அவ்வாறு வெளியில் கடன் வாங்குவதானது, விவசாயியை, தமது விளைபொருளை விற்பனை நிலவரத்துக்கும் குறைவான விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலையில் கொண்டுபோய் விடும். அதனால் விவசாயி நட்டமடைவார். வேளாண்மையில் ஏற்படும் நட்டத்தால் விவசாயி வறுமையெனும் விஷச் சூழலில் சிக்கிவிடாதவாறு விளைபொருள் காப்புறுதி முறை காப்பாற்றுகிறது.

சிறிய விவசாயிகள் நிறைந்த இந்தியாவில் உழவுத் தொழிலில் அதிக விளைபொருள் உற்பத்தி கிடைக்கச் செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடன் உரம் போன்றவைகளின் உபயோகத்தைப் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயிர் காப்புறுதித் திட்டம் மூலம் விவசாயிகள் நஷ்ட ஆபத்திலிருந்து தவிர்க்கப்பெறுவதானது, ரே என்ஹார் குறிப்பிடுவது போல், 'விவசாயிகள் தங்கள் தொழிலில் புதிய முறைகளையும் நவீன திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு விளைவைப்பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பசுமைப் புரட்சியை ஏற்படுத்த பயிர் காப்புறுதித் திட்டம் அவர்களைக் கவனிக்கும்.

பயியால் நாங்கள் சந்திக்க வேண்டியவரை சந்திக்க ஏலாமல் பேச்சு.

இதரலை நாளைக்கு நீங்கள் ஊருக்குப் போக முடியாது. கந்தோருக்கு லீவு போட வேணும்.

ஐயோ. கந்தோரிலே நான் அவசியம் நிக்க வேணும், இப்ப போவிட்டு பிறகு ஒருநாளேக்கு இங்கு வரான், என்ன செய்யுறது எல்லாம் செலவுதான்.

என்ன விழுந்து விட்டீர். வழக்கி விழுந்து விட்டீன்.

அதை வாய்விட்டுச் சொல்கிறீரே நிதானமாக நடக்கத் தெரியாதோ.

இல்லை கியூவிலே நிக்கப் போற அவசரத்திலே கவனிக்க வில்லை.

அதுசரி இராவிலே இந்த கொட்டகையிலே மாடுகள் படுத்துக் கிடக்கிறதெண்டு உமக்கும் தெரிஞ்சு போச்சு. பரவாயில்லை. காகம் உம்மை ஆசைசெய்ப்படுத்தியது அல்லவா? அதை அந்தமாட்டுச் சாணம் போக்கிவிட்டது! நல்ல வடிவா சேட்டிலையும் பிரண்டி ருக்கு. வாரும் அந்தப் பைப் பிலே கழுவுவம்.

பைப்தான்.. கிழவர் வாயிலே வைத்து விட்டு புகை வராது பொக்குப் பொக் கென்று உறிஞ்சும் பைப்மாதிரி அல்லவா கிடக்குது இந்தத் தண்ணிப்பைப்.

இங்கை வாரும் அந்தக் கடுதாசியால் எடுத்துத் துடைத்துவிடும். பஸ்கம் வேண்டாம் நடந்தே விட்டை போவம்.

நீங்கள் சொல்லுறதென்ன, அங்கைபாரும் நாங்கள் போக வேண்டிய பஸ் புறப்பட்டு விட்டுது. இனி மற்றது எப்பெப்பவோ. நாங்கள் நடராசா கோச்சிலே பேரக வேண்டியது தான்.

குறிப்பு: இப்படி யார் யார் உரையாடினார்கள், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.

கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போது, பயிர் காப்புறுதித் திட்டம் மூலம் விவசாயிகள் நஷ்ட ஆபத்திலிருந்து தவிர்க்கப்பெறுவதானது, ரே என்ஹார் குறிப்பிடுவது போல், 'விவசாயிகள் தங்கள் தொழிலில் புதிய முறைகளையும் நவீன திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு விளைவைப்பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பசுமைப் புரட்சியை ஏற்படுத்த பயிர் காப்புறுதித் திட்டம் அவர்களைக் கவனிக்கும்.

பயிர் காப்புறுதி முறையின் மற்ற அலுவல்களாவன: தீவிரமான அளவில் வேளாண்மையை மேற்கொள்ள விவசாயிக்கு ஊக்கம் ஏற்படுகிறது; பயிர் உற்பத்திக் காலத்தைத் திட்டப்படுத்தி நிச்சயித்துக் கொண்டு தண்ணீர் வசதியையும் இதர வசதிகளையும் சிக்கனமாய் விவசாயி உபயோகப்படுத்த முடிகிறது; விவசாயியின் கடன் பெறும் சக்தி பெருகிறது. பயிர் காப்புறுதி முயற்சியின் இந்த அலுவல்கள் ஒரு புறமிருக்க, அந்த முறையை விவசாயத் துறையில் அமுல் செய்வதில் பலவித சங்கடங்களும் உள்ளன. நல்ல மாதிரியில் விளைபொருள் காப்புறுதித்திட்டத்தைத் தயாரிப்பதற்கு அவசியமான கணக்குத் தகவல்கள் கிடைப்பதில்லை; விவசாயிகளின் வரையறைக்குட்பட்ட வருமானம் காரணமாய் விளைபொருள் காப்புறுதித் திட்டத்துக்கு உண்மையில் ஏற்படும் கணக்குப்படி அதிக அளவு சந்தாவை நிர்ணயிக்க முடிவதில்லை; பயிர் காப்புறுதி உரிமைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்து துரிதமாய் நடவடிக்கை எடுக்க இத்துறையில் அனுபவம் பெற்றவர்கள் கிடைப்பதில்லை. பயிர் காப்புறுதியின் அலுவல்களை விவசாயிகள் சரிவர உணராமலிருப்பதும், இதை அரசினரின் விரித் திட்டமாக அவர்கள் கருதுவதும் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாம். பயிர் காப்புறுதித் திட்டத்தை விவசாயத் துறையில் வெற்றியுடன் செயலாற்றுவதில் இவைகள் இடைஞ்சல்களாயுள்ளன.

(முற்றோடர்)

வடபகுதியின் கைத்தொழில் அபிவிருத்தி

உலோகங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் சாத்தியக் கூறுகள்

சீமேந்திற்கும் கண்ணாடித் தொழிலுக்கும் வேண்டிய மண்ணையும், கண்ணாம்புக் கல்லையும் தவிர வரண்ட பிரதேசத்தின் மண்ணியல் ஆராய்ச்சி நிறைவுறும் வரை உலோகங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் சாத்தி

A. M. ஆரிய அபேசிங்கி

யக்கூறுகள்பற்றி துணிவது பயனற்றதாகும். கற்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம் மூலம் தீவிர ஓரமாக உள்ள கண்ணாம்புக் கற்பாறைகள் உயர்ந்த ரகமானவை. போதியளவில் அவை கிடைப்பதனால் நீண்டகாலத்திற்குச் சீமேந்துக் கைத்தொழிலை மேற்கொள்ளலாம், அடம்பன், குடத்தளை அரியாலே போன்ற இடங்களிலே உள்ள மண் கண்ணாடித் தொழிலுக்கு மிகவும் உகந்தவை.

புல்மோட்டைக்கும் கொக்கிளாய்க்குமிடையிலே கடற்கரை ஓரமாக 40 இலட்சம் தொன் அல்லது அதற்கு மேற்பட்ட இலம்னைட் இருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலேயும் இலம்னைட் இருக்கின்றது. எடுத்துக்காட்டாக திருக்கோயிலில் 500 ஆயிரம் தொன் இலம்னைட் இருக்கின்றது. இலம்னைட்டை அடிப்படையாகக் கொண்டு வாணிஷ்போன் றவற்றைத் தயாரிக்கலாம்.

கை எடுக்க இத்துறையில் அனுபவம் பெற்றவர்கள் கிடைப்பதில்லை. பயிர் காப்புறுதியின் அலுவல்களை விவசாயிகள் சரிவர உணராமலிருப்பதும், இதை அரசினரின் விரித் திட்டமாக அவர்கள் கருதுவதும் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாம். பயிர் காப்புறுதித் திட்டத்தை விவசாயத் துறையில் வெற்றியுடன் செயலாற்றுவதில் இவைகள் இடைஞ்சல்களாயுள்ளன.

இலங்கையில் பயிர் காப்புறுதி முறை அமுலிலுள்ளது. அந்த அனுபவங்கள் இந்தத் துறையின் நடைமுறைச் சிக்கல்களையும் இதை நன்கு செயல்படுத்துவதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் ஒருவாறு விளக்குவன வாயுள்ளன.

1958-ம் ஆண்டில் இலங்கையில் பயிர் காப்புறுதித் திட்டம் துவக்கப்பட்டது. 22 காரியாதிகாரி மாவட்டங்களில் 26,000 ஏக்கர் நெல் விளையும் நிலத்தில் இத்திட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அரசின் நிருவாக உக்தரவு ஒன்றின் மூலம் இந்த ஏற்பாடு அமுல் செய்யப்பட்டது. பின்னாலும் 1961-ம் ஆண்டில் பயிர் காப்புறுதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1962-63 ஆண்டில் 11 மாவட்டங்களில் 65,000 ஏக்கர் நெல் விளையும் நிலத்தில் பயிர் காப்புறுதித் திட்டம் பரவியது. 1963-64 ஆண்டில் 2,00,000 ஏக்கர் நெற்பயிருக்கு காப்புறுதி பரவியது.

பயிர் காப்புறுதிச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில், இலங்கை விவசாயிகள் தங்கள்

நெல் வேளாண்மையைக் காப்புறுதி செய்ய வேண்டும் என்பது கட்டாய ஏற்பாடாகும். காப்புறுதித் திட்டம் பயிரின் எல்லாவிதமான நட்டங்களுக்கும் உட்பட்டதாகும். அதாவது வரட்சி, போதிய நீர் வசதியில்லாதது அல்லது அளவுக்குமேல் தண்ணீரால் ஏற்படும் நட்டம், வெள்ளப் பெருக்கு, பயிர் நோய்கள் பூச்சித் தொல்லை, காட்டு மிருகங்களால் ஏற்படும் அழிவு, ஏற்றுக் கொள்ளப்பட்ட விவசாய முறைகளைக் கையாள்வதால் ஏதாவது நட்டம் ஏற்படுவது ஆகிய அபாயங்களுக்குப் பயிர் காப்புறுதி பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் மானிய உதவி அம்சம் ஒரு அளவுக்கு இருந்து வருவதன் காரணமாக, ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ. 6 வீதம் ஒரே மாதிரியான காப்புறுதி சந்தாவாங்கப்படுகிறது. சில பகுதிகளில் சந்தா விகிதம் ரூ. 6-க்கும் அதிகமாக கணக்கிட வேண்டியே நேரிட்டாலும், சராசரியில் ரூ. 6 என்றே சந்தா விகிதப்படுகிறது. உண்மையாய் ஏற்படும் சந்தாவுக்கும் வசூலிக்கும் சந்தாவுக்கும் உள்ள குறைவை அரசு நிறைவு செய்வதுடன், காப்புறுதித் திட்டத்தின் நடைமுறை விஷயமான நிருவாகச் செலவையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. வேளாண்மையைச் துவங்குவதற்கு முன்பாக காப்புறுதி சந்தாவை விவசாயி செலுத்திவிட வேண்டும் என்னும் கண்டிப்பு ஏதும் இருப்பதில்லை. அறுவடைக்குப் பின்னரும் சந்தாவைச் செலுத்தலாம். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்

அமைத்துக் கொடுப்பதன் மூலமும், குறிப்பிட்ட மீன் இனங்களைத் திட்டமிட்டு வளர்ப்பதன் மூலமும் மீன்பிடித்தொழிலை நவீன முறையிலே அபிவிருத்தி செய்ய முடியும். அத்தடன் இரூல், கூனிஇரூல், நண்டு, ஆமை போன்றவற்றை உயிருடனே அல்லது தகரங்களில் அடைத்தோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

[தொடர்ச்சி 7-ம் பக்கம்]

இப்பொழுது இலங்கை இலம்னைட்டைப் பதனிடாது ஏற்றுமதி செய்கின்றது. அவ்வாறு செய்வோமாயின் இந்நாட்டிற்குக் கூடுதலான அந்நிய செலாவணியைப் பெறலாம். குதிரைமலை முனை போன்ற இடங்களிலே மணசைட்டைப் பெறலாம். இவற்றினை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியைச் சம்பாதிக்கலாம்.

கெப்பிட்டிகொலாவுக்கு அண்மையிலும் வவுனிக் குளத்திலும் காரியம் இருக்கின்

றது. அதனை அகழ்ந்தெடுத்து ஏற்றுமதியினையும் செய்யலாம்.

மூலத்தீவுக்கண்மையில் இரும்புக் கனிப்பொருள் இருக்கின்றது. வருங்காலத்திலே இலங்கையில் எல்குத் தொழிலுக்கு இது பயன்படும்.

சில சாத்தியக் கூறுகள்

வடபகுதியிலே இருக்கக் கூடிய பெற்றோல் போன்ற எரிபொருள் போன்றவற்றைப் பற்றிய திட்டமான விபரங்களை வினாவில் அறியலாம்.

மீன்பிடித் தொழிலும் முத்துக் குளித்தலும்

காலங் காலமாக மீன்பிடித்தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கிவந்திருக்கின்றது. நவீன உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், துறைமுக வசதிகளை

மூலத்தீவு, மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளலாம்.

பயிர்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்கள்

கன்கொட்டை வளமற்ற நிலப்பரப்புக்களிலும் கன்கொட்டைச் செடி வளரும். ஆதலால் இதனைச் (தொடர்ச்சி 8-ம் பக்கம்)

(முற்றோடர்)

யாழ் மாவட்டத்தின் விவசாயப் பிரச்சினைகள்

நிலக்கடலையும் பாசிப்பயறும்

குடாநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும், நிலக்கடலை பாசிப்பயறு ஆகியவற்றின் பயிர்ச்செய்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குடியேற்றத் திட்டங்களில் மேட்டு நிலங்களிலே இவற்றினைப் பயிரிடுவதற்குப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனாலும் 1968/69ல் பெய்யாததினாலும் சிறுபோகப் பயிர்ச்செய்கை செய்ய முடியாததினாலும் இத்திட்டங்களைச் செயற்படுத்த முடியாது போயிற்று. 1969/70ல் இவற்றின் பயிர்ச்செய்கை இலக்கு பின்வருமாறு:

நிலக்கடலை	மொத்தம்	உற்பத்தி
பெரும்போகம் 435 ஏக்கர்	1102	8894 அந்.
சிறுபோகம் 667 ,,		
பாசிப்பயறும் கடலையும்		
பெரும் போகம் 216 ஏக்கர்	1080	1444 அந்.
சிறுபோகம் 864 ,,		

1969/70ல் யாழ்ப்பாண மாவட்டத்தில் சோளம் கிழங்கு வகைகளினது பயிர்ச்செய்கை வருமாறு:

சோளம்	உற்பத்தி
17 ஏக்கர்	340 அந்தர்
கிழங்குவகைகள்	
635 ஏக்கர்	4875 தொன்

இளைஞர் குடியேற்றத் திட்டங்களும் உபஉணவுப் பயிர்ச்செய்கையும்

இப்பொழுது பயிரிடப்படும் தோட்ட நிலங்களிலும் இளைஞர் குடியேற்றத் திட்டங்களிலே வழங்கப்படும்

புதிய காணிகளிலும் உப உணவுப் பயிர்ச்செய்கையை விரிவாக்குவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நெற்பயிர்ச் செய்கை மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு வருமானத்தை உப

உணவுப் பயிர்ச்செய்கை மூலம் பெறலாம். ஆனாலும் மிக அக்கறை எடுத்து இவற்றினைக் கமக்காரர்கள் கண் காணத்தல் வேண்டும். இரண்டு ஏக்கர்களில் உப உணவுகளைப் பயிரிட்டால் ஒவ்வொரு இளைஞரும் வருடம் ரூ. 3000 வருமானத்தைப் பெறலாம். இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை மிச்சம் பிடிப்பதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவிய வரும் படித்த வாலிபர்களின் வேலையில்லாத திண்டாட்டத்தையும் ஓரளவு தீர்க்கலாம்.

J. M. சபாரத்தினம்

மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம்

வில்வமடுக் குளம்

2990 ஏக்கர் அடி வில்தீரணத்தில் நீர் தேங்கியுள்ள இக்குளத்தின் நீர்ப்பாசன வசதிகளைப் பயன்படுத்தி நெற்செய்கையை மேற்கொள்வதென முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் குளம் புனர்த்தாரணம் செய்யப்பட்ட பின்பு அப்பகுதி மண் உப உணவுப் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகக் காணப்பட்டால் இத்திட்டத்

தின் கீழ் உப உணவுப் பயிர்ச்செய்கைக்கு மட்டுமே காணிகளை வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. 1966ல் இளைஞர்கள் முதல் முறையாக இங்கு குடியேற்றப்பட்டனர், இப்பொழுது இத்திட்டத்திலே 159 இளைஞர் சன் குடியேறி இருக்கின்றனர். ஆனால், 1968ல் பெய்த அடைமழையின் காரணமாக சில நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக 14 இளைஞருக்கு வேறு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வெள்ளம் வடிந்தோடு

வதற்கு வடிகால்களை அமைத்துக் கொடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இளைஞருக்கும் 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கும், 1 ஏக்கர் வீடு கட்டுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 1968ம் ஆண்டிலும் 1969ம் ஆண்டிலும் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு முறையே

178,243 ஏக்கராகும். 1968ம் ஆண்டில் ஒவ்வொரு இளைஞரும் மொத்தமாக 3324 ரூபாவை வருமானமாகப் பெற்றனர் எனக்கணிக்கப்பட்டுள்ளது. 1969ம் ஆண்டில் ஒவ்வொரு இளைஞரும் மொத்த வருமானம் ரூ.4054 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இளைஞரும் 2 ஏக்கரில் பயிரிட்ட மிளகாய் மூலம் பெற்ற வருமானம் இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது. வீட்டைச் சுற்றிவர இருக்கும் நிலத்திலே பயிரிடப்பட்ட வெங்காயம், நிலக்கடலை வாழை போன்றவற்றின் மூலம் பெற்ற வருமானம் இதில் சேர்க்கப்படவில்லை. 1968ம் வருடம் ஓர் இளைஞன் 15000 ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளான். இதுவே அவ்வாண்டில் மிகக் கூடிய வருமானமாகும். 1969ம் ஆண்டில் ஆகக் கூடுதலான வருமானம் 20 ஆயிரம் ரூபாயாகும்.

இத்திட்டத்திலே 350 இளைஞரைக் குடியேற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1970ல் மேலும் 100 இளைஞரைக் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். (வளரும்)

இலங்கையில் விளை...

(6-ம் பக்கத் தொடர்ச்சி)
விளைச்சல் விற்பனையை ஏற்பாடு செய்யும் சந்தர்ப்பங்களில் விளைபொருளாகவும் காப்புறுதி சந்தாவை விவசாயி செலுத்த வசதி அளிக்கப்படுகிறது. ஒரு விளைச்சலுக்கு ஏக்கருக்கு ரூ. 100 வரையில் ஓர் ஆண்டில் நடைபெறும் இரண்டு விளைச்சலுக்குமாகச் சேர்ந்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 180 வரையில் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் காப்புறுதி பாதுகாப்பானது, சராசரி விளைவில் 50 சதவிகிதம் வரையில், அரசினரின் உத்தரவாத விளை அடிப்படையில், வழங்கப்படுகிறது. முன்னேற்ற விவசாய முறைகளை மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்க காப்புறுதி பாதுகாப்பின் அளவு விளைவில் 60 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகமாய் வழங்கப்படும் பாதுகாப்புக்காக அதிக கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. வேளாண்மையில் விவசாயிக்கு நட்டம் ஏற்பட்ட சமயத்தில் பயிர் உற்பத்தி எந்தக் கட்டத்தில் இருந்தது என்பதையும் எந்த அளவுக்கு விவசாயி நட்ட மடைந்தார் என்பதையும் கணக்கிட்டு அதற்கேற்றபடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. பயிர் நட்டம் ஏற்பட்டபோது மறு விதைப்பு செய்யும் பக்குவ சூழ்நிலை இருந்திருக்குமானால் 15 சதவிகிதத்தான் நட்டஈடு வழங்கப்படும். கதிர் முற்றும் பருவமாயிருந்தால் 70 சதவிகிதம் நட்டம் வழங்கப்படும். முழு அளவு நட்டமும் வழங்குவதானது பயிரின் அறுவடைப் பருவத்துக்குத்தான். நட்டம் ஏற்பட்ட விபரத்தை விவசாயி 21 நாட்களுக்குள் தெரியப்படுத்தலாம். ஒரே பூமியின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒட்டு மொத்தமாக காப்புறுதி பாதுகாப்பு இருந்து வரும். அல்லாமல் அந்த பூமியில் ஏதாவது ஒரு பாகத்துக்கு மட்டும் அது வழங்கப்பட மாட்டாது. காப்புறுதி முறை இலங்கையில் அமுலிலுள்ள சுமார் 10 ஆண்டுகளின் அனுபவத்தைக் கொண்டு, இந்தத் திட்டத்தை சரியானபடி கணிக்க முடியாது என்பது உண்மை. ஆனால்,

பயிர் காப்புறுதி நடைமுறையில் காணும் ஒரு சில விபரங்கள் இத்துறையில் அக்கறையுள்ளோருக்கு நல்ல படிப்பிணையாகும். இலங்கையில் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கவேண்டிய காப்புறுதி சந்தாவானது இந்த பத்து ஆண்டு காலத்தில் வழங்கப்பட்டிருந்த நட்ட ஈட்டைவிட ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக பாக்கியாயிருந்தது. இதிலிருந்து, காப்புறுதி தவணைப்பணம் கணக்கிடுவதில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையானது உத்தேச நட்டத்தைவிட உயர்ந்த அளவில் இருப்பது புலனாகும். இந்தத் திட்டத்தின் செலவு ரூ. 15.3 லட்சமாகும். காப்புறுதி சந்தாக்களை சரிவர வசூலிக்க முடியாமலிருப்பது திட்டத்திலுள்ள முக்கிய குறைபாடாகும். விவசாயியிடம், அவருக்கு நட்டஈடு கொடுக்கும்போது காப்புறுதி சந்தாவை வசூலிக்கலாம் என அமுலிலுள்ள ஒருசலுகையே சரிவர சந்தா வசூலாகாததற்குக் காரணமெனலாம். ஆரம்பத்தில், இந்தத் திட்டத்தின் செலவில் ஒரு சிறு பகுதியையே அரசு மானியமாகக் கொடுக்கும் என உத்தேசிக்கப்பட்டபோதிலும், சந்தா வசூலில் விழுக்காடு ஏற்பட்டதால் மொத்தச் செலவில் 71 சதவிகிதம் வரை அரசு மானியமாக வழங்க நேரிட்டது. பயிர் காப்புறுதி பாதுகாப்பின் முக்கியத்தை விவசாயிகள் சரிவர உணராததும் சந்தா தவணை தவறியதற்கு ஒரு காரணமாகிறது.

வங்கத்து எழுத்தாளர் இலங்கையில்

பிரபல வங்காள நாடகாசிரியரும் எழுத்தாளருமாகிய ஸ்ரீ பிரபோத் குமார் இம் மாதம் 12 நி திகதி தொடக்கம் இலங்கையில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகின்றார். வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷனில் தங்கியிருக்கும் அவர்கலை, இலக்கிய கர்த்தாக்களைச் சந்தித்து உரையாடுவதுடன் இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற இடங்

எல்லா ரக பூமிகளுக்கும் ஒரே மாதிரியான தவணைப்பணம் நிர்ணயித்துள்ளதின் குறைபாடு ஏன்னவென்றால், அதிக ஆபத்துக்கு உட்படாத பூமிக்குக் குறைவான சந்தா விகிதமும், குறைவான ஆபத்துக்கு உட்பட்ட பூமிக்கு அதிகப் படி சந்தா விகிதமும், விதிக்க நேரிடுவதுதான். நட்டங்களை உடனுக்குடன் மதிப்பிட்டு அறிக்கை வழங்கவல்ல அனுபவம் மிக்க சிப்பந்திகள் போதிய அளவில் இல்லாததால் நட்டஈடு பற்றிய கோரிக்கைகள் 6 மாதங்களுக்கு மேலாகியும் பைசலாகாமலுள்ளன. பயிர் நட்டமேற்பட்ட பிறகு 21 நாட்களுக்குள் விவசாயி நட்டஈட்டுக்கு மனுச் செய்யலாம் என்னும் ஏற்பாடு உடனுக்குடன் நட்டத்தை நேரில் பார்வையிட்டுக் கண்டறியும் வாய்ப்புக்கு இடைஞ்சலாகிறது. பயிர் பாதுகாப்பு காப்புறுதி திட்டத்தை விவசாயத் துறையின் மற்ற முன்னேற்றத் திட்டங்களான விற்பனை, வேவாதேவிபோன்ற திட்டங்களுடன் இணைந்த வகையில் செயற்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் அனேக கஷ்ட நட்டங்கள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பயிருக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு விவசாயத் துறையில் மேற்கொள்ளுவது அவசியமாகும். நடைமுறையில் ஏற்படும் அனுபவங்களை யொட்டி திட்டத்தில் அவசியமான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம். —கூட்டுறவு

கூட்டுறவுச் சங்கத்தின் கைப்பணிகள் மேல்நாட்டுப் பெண்மணிகளைக் கவர்ந்தன

திருநெல்வேலி கூட்டுறவு கைப்பணிச் சங்கத்தை அணிமையில் சென்று பார்வை யிட்ட இங்கிலாந்துள்ள கூட்டுறவு மாதர் சங்கத்தைச் சேர்ந்த திருமதி T. ஹென்சி, திருமதி T. யங் ஆகியோர் மேற்படி சங்கத்தில் செய்யப்பட்ட கைப்பணிப் பொருள்கள் உயர்தரமானவையாக விளங்குகின்றன என்று பாராட்டினார்கள்.

எவ்வாறு உழைக்கின்றன என்பதை திருமதி ஹென்சி எடுத்துரைத்தார். பொதுமக்களுக்கு வேண்டிய கல்வி கலாச்சார தேவைகளைப் பெறுவதற்கு அச்சங்கங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை அரசாங்க மூலம் நிறைவேற்றி பிரச்சனைகளைத் தீர்த்து வருகின்றன என மேலும் பேசுகையில் விளக்கினார். திருமதி ஹென்சி, திருமதி யங் ஆகியோர் இங்குள்ள பல கூட்டுறவுச் சங்கங்களுக்கும் சென்று பார்வையிட்டு தமது நாட்டுமாதர் சங்கங்கள் வியாபாரநிலையங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களை விநியோகிக்கும் முறையினை விளக்கியுள்ளனர்.

வலிகாமம் மேற்கு
ப. நோ. கூ. சங்கங்களின் சமாசம்
சங்காலை

சிக்கனமான செலவில்:

- ★ உணவு
- ★ உடை
- ★ வீட்டின் தேவைகள்
- ★ விவசாயக் கருவிகள்

பிறவனைத்தும் வேண்டியபோது வாங்கலாம்.

“சென்றிக்” சீரியர் யூனியர் பம்புகள்.

“அல்கன்” ” ” ”

“ஆல்ஸ்சீலி” ” ” ”

“வில்லோ” பம்புகள் ” ”

“சென்றிக்” எலக்ட்ரிக் மோட்டார் பம்புகள்

அனைத்துக்கும் உப உறுப்புக்கள் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் தொடர்பு: 525 மானிப்பாய். சங்காலை. கூட்டுறவு நாட்டுயர்வு.

கூட்டுறவு ஊழியர் வேலை நிறுத்தம்.....

(1-ம் பக்கத் தொடர்ச்சி)

நிறுத்தம் செய்தால் குறிப்பிட்ட 25 வீதத்தினை தனியார் துறையின் மூலமாக விநியோகிப்பதில் ஏதுவித தடையும் இல்லை என கருவாட்டை இறக்குமதி செய்ய ஏகபோக உரிமைபெற்ற கூ. மொ. வி. தாபனம் கூறுகின்றது.

பால் மாவையும், கூட்டுறவுச் சங்கங்களும் சமரசங்களும் விநியோகித்த பொழுதிலும் அதுபற்றி பால்மாவை இறக்குமதி செய்வதற்கு ஏகபோக உரிமை பெற்ற பாற்சபை உத்தரவு பிறப்பிக்க இருப்பதால் அவ்விடயமாக இங்கு எதுவும் குறிப்பிடவில்லை.

மா, சீனி போன்றவற்றின் மொத்த விநியோகம் சமரசங்களின் கைகளில் இருந்த போதிலும் அவற்றின் சில்லறை விநியோகம் பெரும்பாலும் தனியார் துறையிலேயே இருக்கின்றது. ஆனால் கூப்பன் கட்டுப்பாட்டுப் பொருள்களைப் பொறுத்தவரை அவற்றின் மொத்த விநியோகம் கூட்டுறவுச் சமரசங்களின் பொறுப்பில் இருப்பதுடன் சில்லறை விநியோகமும் பெரும்பாலும் ப. நோ. கூ. சங்கங்களின் பொறுப்பில் இருக்கின்றது.

ப. நோ. கூ. ச. சமரசங்களினால் செய்யப்படும் மொத்த உணவு விநியோகம்

கூட்டுறவு ஊழியர் வேலை நிறுத்தம் செய்யுங்கால் சமரசங்களின் தொழிற்பாட்டினைத் தொடர்ந்து நடாத்துவதற்கு எத்தனையோ சமரசங்

களின் நிருவாகக்குழுக்கள் தயாராக இருக்கும். இது குறித்து விசாரணை நடாத்துவதற்கு உங்கள் பகுதியிலுள்ள கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர்களுக்கும் காரியாதிகாரிகளுக்கும் அல்லது வேறு உத்தியோகத்தர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஒத்துழைப்பதற்குத் தயாராக இருக்கும் நிருவாகக் குழுக்களுக்கு வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்குப் பதிலாக புதிய ஊழியர்களை நியமிப்பதற்கு அதிகாரம் வழங்கப்படும்.

ஒத்துழைக்க மறுக்கும் நிருவாகக் குழுக்களை பதவிநீக்கம் செய்து அவர்களுக்குப் பதிலாக புதிய நிருவாகக் குழுக்களை நியமிப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்யவேண்டும். இப்புதிய நிருவாகக் குழுக்களிலே அரசாங்க உத்தியோகத்தர்களும் அவ்வப்பகுதியிலே வாழும் தகைமை வாய்ந்தவர்களும் இடம்பெறுதல் வேண்டும். கட்டிடங்களையும், இருப்புக்களையும், வாகனங்களையும் பொறுப்பேற்றதற்கு பொலிஸ் உதவி தேவைப்படின் வழங்கப்படும். வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு தேவைப்படின் இராணுவச் சாரதிகள் உதவுவர்.

ப. நோ. கூ. சங்கங்கள் செய்யும் சில்லறைக் கட்டுப்பாட்டு உணவுப்பொருள் விநியோகம் கட்டுப்பாட்டு உணவுப் பொருள்களைச் சில்லறை விநியோகம் செய்யும் ப. நோ. கூ. சங்கங்களைப் பொறுத்தவரை இவ்விடயத்திலே அரசாங்கத்துடன் ஒத்துழைக்கக்கூடிய நிருவாகக் குழுக்கள் எவை

யெவை என்பதை உடனடியாக மதிப்பீடு செய்யவேண்டும். ஒத்துழைக்காத ப. நோ. கூ. சங்கங்களைப் பொறுப்பேற்று புதிய நிருவாகக் குழுவினை நியமிக்க வேண்டிய தில்லை. சமரசங்களையும் விட சங்கங்கள் தொகையில் பெருகியிருப்பதால் இது சாத்தியமும் அல்ல. சங்கங்கள் ஒத்துழைக்காத விடத்து ஒத்துழைக்கக் கூடிய அண்மையிலுள்ள கூட்டுறவுச் சங்கத்தையோ அல்லது அப்பகுதியிலுள்ள தனிப்பட்ட வியாபாரியையோ இக்கட்டுப்பாட்டுப் பொருள்களை விற்பனை செய்ய நியமிக்கலாம். நுகர்வோரின் வசதியைப் பொறுத்து இவ்விருவழிகளில் ஒன்றை நீங்கள் கையாளலாம். இதற்கான பட்டியலை இப்பொழுதே தயாரிக்க வேண்டும். இவ்வாறு மாற்றம் செய்யும் போது ஒத்துழைக்க மறுத்த கூட்டுறவுச் சங்கத்தின் அரிசிகட்டுப்பாட்டு உப உணவுப் பொருள்கள் கையிருப்பைப் பொறுப்பேற்று அண்மையிலுள்ள கூட்டுறவுச் சங்கத்திற்கோ அல்லது தத்துவம் பெற்ற விநியோகத்தருக்கோ கையளித்தல் வேண்டும்.

கூட்டுறவு ஊழியரின் வேலை நிறுத்தம் நடைபெற்றால் சில மாவட்டங்களிலே உணவு விநியோகத்தைச் சீராக நடாத்துவதற்கு வேறு விசேட ஒழுங்குகள் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கலாம். உங்களது மாவட்டத்தின் விசேட தேவைகளைக் குறித்து இத்தகைய விசேட ஒழுங்குகளை நீங்கள் செய்யலாம். ஆனால் அவற்றினை உணவு விவசாய அமைச்சுக்கு அறிவிக்கவும்.

மதிபாலசிங்கம் நினைவுக் கட்டிட நிதி இலக்கு - ஒரு லட்சம்

28-1-70 ல் சேர்த்த மொத்த தொகை ரூ. 19,100-00
28-1-70 வரை பொருளாளர் பெற்ற மொத்தத் தொகை ரூ. 7,763-00
26-11-69 ல் மிகுதி முன்கொண்டு வந்தது 7,195-00
26-11-69 தொடக்கம் 28-1-70 வரை பெற்ற தொகை:-

S. பாலசுந்தரம்	10-00	
அளவெட்டி ப. நோ. கூ. ச.	10-00	
புத்தூர் ப. நோ. கூ. ச.	300-00	
திருநெல்வேலி ப. நோ. கூ. ச.	100-00	
S. நவரத்தினம்	50-00	
K. இராமச்சந்திரன்	10-00	
M. சின்னையா	2-00	
K. சிவசுப்பிரமணியம்	5-00	
S. விஜயசுந்தரம்	2-00	
S. E குருக்கள்	2-00	
E. சுதிர் காமத்தம்பி	2-00	
S. இராசரத்தினம்	2-00	
S. திருநாவுக்கரசு	2-00	
S. குமாரசாமி	2-00	
K. சத்தியநாதன்	5-00	
K. சிவசேசன்	2-00	
S. சுந்தரலிங்கம்	2-00	
K. சிவலோகநாதன்	2-00	
V. சின்னத்துரை	2-00	
S. துரைராஜா	2-00	
K. கோவிந்தசாமி	2-00	
T. சீவரத்தினம்	10-00	
S. செல்வராஜா	5-00	
S. சேதுமாதவ ஐயர்	2-00	
S. இரத்தினசபாபதி	10-00	
M. நடராஜா	5-00	
S. திருநாவுக்கரசு	10-00	
புங்குடுதிவு கிழக்கு ப. நோ. கூ. ச.	10-00	568-00
மொத்தம்		7,763-00

முழுத்தொகையையும் செலுத்தியவர்:
திரு. D. செல்லக்கண்டு 100-00

தமது அன்பளிப்பை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

கௌரவ பொருளாளர்,

மதிபாலசிங்கம் நினைவுக் கட்டிட நிதி

111/9 கடற்கரை வீதி,

யாழ்ப்பாணம்.

31-1-70

க. பரமோதையன்

கௌரவ பொருளாளர்

யாழ்ப்பாணக் கூட்டுறவுக் கல்லூரி கூட்டுறவுப்பணியாளர் தராதரப் பத்திரம் பரீட்சை முடிவுகள்

கனிஷ்ட பிரிவு, ஐப்பசி, 1969 சித்தியடைந்தோர்

பொ. கேதாரநாதன்
மூ. தங்கவேல்
சி. இலட்சுமன்
சு. பத்மநாதன்
செ. துரைராசா
ச. ஆனந்தராசா
சி. சுபத்திரா
மு. மகேந்திரராசா
வி. கோபாலகிருஷ்ணன்

நூனசித்தி அடைந்தோர்

சு. கணேசலிங்கம் (கணக்கியல், நிருவாகம்)
வ. பாலசிங்கம் (கணக்கியல்)
பொ. செல்வராசா (கணக்கியல், நிருவாகம்)
க. தவப்பிரகாசம் (கணக்கியல்)
நா. தியாகராசா (கணக்கியல்)
சு. சண்முகநாத ஐயர் (கணக்கியல், நிருவாகம்)
இ. சரவணபவானந்தன் (கணக்கியல், நிருவாகம்)
செ. சற்குணநாதன் (கணக்கியல்)

யாழ்ப்பிரிவு, ஐப்பசி 1969 சித்தியடைந்தோர்

வீ. புஷ்பராசா
பெ. நடராசா
தே. க. ஜெயபாலன்
க. கணேசபிள்ளை

நூனசித்தி அடைந்தோர்

த. இந்திராணி (கணக்கியல் 1, கணக்கியல் 11)
பொ. பிரேமகாந்தா (கூட்டுறவு, பொருளாதாரம்)
மு. அ. அப்துல் நசாக்கி (பொருளாதாரம், எண்பார்வை)
சி. சுப்பிரமணியம் (கணக்கியல் 1, நிருவாகம்)
சி. சிவநாதன் (கணக்கியல் 1, நிருவாகம்)
இ. யோகராணி (பொருளாதாரம், கணக்கியல் 1, நிருவாகம்)
த. சண்முகநாதன் (கூட்டுறவு, கணக்கியல் 1, கணக்கியல் 11)

வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபைக்காக யாழ்ப்பாணம் கூட்டுறவு அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

வடபகுதியின் கைத்....

[6-ம் பக்கத் தொடர்ச்சி]

செல்வப்பிரகாச யாழ்ப்பாணம், வவுனியா, திருக்கோணமலை ஆகிய இடங்களில் வளர்க்கலாம். இதனைத் தோட்டப்பயிராக வளர்த்தால் அதிக விளைச்சலைப் பெறலாம். கஸ்கொட்டையை ஏற்றுமதி செய்வதற்கு அதிகப் படியான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியா, ஐப்பான், கனடா, அவுஸ்திரேலியா மேற்கு ஜேர்மனி, ஸ்கண்ட்நேவிய நாடுகள் போன்றவை கஸ்கொட்டையை அதிகமாக இறக்குமதி செய்கின்றன. ஏற்றுமதி செய்யப்படும் கஸ்கொட்டையில் 54 வீதத்தினை அமெரிக்கா பெற்றுக் கொள்கின்றது. கிழக்கு ஐரோப்பா 30 வீதத்தினை இறக்குமதி செய்கின்றது. ஸ்கண்ட்நேவிய நாடுகளிலே மதுவகைகள் அதிகமாகப் பாவிக்கப்படுவதால் கஸ்கொட்டையை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பான சந்தையாக அந்நாடுகள் விளங்கி வருகின்றன. குடிவகைகள் அங்கு பரிமாறப்படும்போது கஸ்கொட்டை, உப்பு பிஸ்க்கற்றுக்கள் போன்றவை அவற்றுடன் வழங்கப்படுகின்றன. இந்த 'ரேஸ்ட் சந்தை' விரிவானதாக இருப்பதால் கஸ்கொட்டையை அங்கு ஏற்றுமதி செய்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கின்றது. தின்பண்டங்களுக்கும் கஸ்கொட்டை என்ப பயன்படுத்த முடியும். எனவே பிரித்தானியா, கொங்கொங், லெபனன், கனடா, அவுஸ்திரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளுக்கும் கஸ்கொட்டையை ஏற்றுமதி செய்யலாம். உலகச் சந்தையில் 1 இரூத்தல் கஸ்கொட்டைக்கு 70 அமெரிக்க சதத்தைப் பெறமுடியும். பொதுவாக 25 இரூத்தல் எடைகொண்ட கஸ்கொட்டை அடைக்கப்பட்ட தகரங்கள் ஏற்றுமதி செய்யப்படு

கின்றன. இத்தகைய தொழிலை வவுனியாப்பகுதியிலே தொடங்கலாம்.

கஸ்கொட்டைக் கோதிலிருந்து பெறக் கூடிய எண்ணெய்க்கு உலகச் சந்தையிலே நல்ல கிராக்கி இருக்கின்றது. இந்த எண்ணெய் இரசாயன தயாரிப்புகளுக்கும், வர்ணங்கள், பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கும், உதவுகின்றது. அத்துடன், பிரேக்லையினிங்குக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வெண்ணெய்க்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஐப்பான் ஆகிய இடங்களில் நல்ல கிராக்கி இருக்கின்றது. இறக்குமதியில் 95 வீதத்திற்கு மேல் இம்முன்று நாடுகளையும் சேர்கின்றது. சராசரி உலக விலை 400 அமெரிக்க டொலர்களாகும். ஆதலால் இத்துறையிலே கூட்டுறவுச் சமரசங்கள் முதலீடு செய்வது அதிகப் பயனளிக்கும்.

இதன் பழத்தை பழப்பாகு (Jam), பழச்சாறு, மதுபான வகைகள் தயாரிப்பதற்கும் உபயோகிக்கலாம்.

(வளரும்)

உருளைக்கிழங்கு அழகாதிருக்க

உருளைக்கிழங்கு அழகிப்போவது உருளைக்கிழங்கினைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இக்கிழங்கு அழகுவதன் காரணத்தை அறிய வடபகுதி விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவுச் சமரசம் மத்திய கிருஷிக ஆராய்ச்சி ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டது. உருளைக்கிழங்கு நன்கு முற்றி விளையுமுன்பு அறுவடை செய்வதால் தான் அது அழகிப்போகின்றது என்று மேற்படி நிலையத்தில் செய்த ஆராய்ச்சி மூலம் தெரிய வந்தது. அறுவடை செய்தபின்பு உருளைக்கிழங்கை மணலுள்ள நிலமான இடங்களில் பரப்ப வேண்டும். இதனால் கிழங்கிலுள்ள ஈரம் உலர்ந்து அதன் தோல் வலிந்து பதமுள்ளதாக விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவை - இராக் காவற்காரன்

வயது:- முப்பதிற்கும் நாற்பத்தைந்திற்கும் இடைப்பட்டவர்.

தராதரம்:- ஜே.எஸ்.சி. அல்லது 8 ம் வகுப்பு, ஆங்கிலத்திலும் தமிழிலும் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பள விபரம்:- ரூ. 54/- ரூ. 132/-

ரூ. 2/- 4, ரூ 3/- 11, ரூ. 4/- 12

டும் வங்கியினால் கொடுக்கப்படும் அலவுன்சும்.

காவற்காரரின் கடமையைக் காட்டும் மணிக்கூட்டில் வங்கி போடும் நிபந்தனைகளுக்கமைய கடமை நேரங்களைத் தவறாது பதியவேண்டும். வங்கியின் எந்தக் கிளையிலும் கடமையாற்றத்தக்கவராய் இருக்கவேண்டும்.

இவ்வேலைக்கான மனுக்கள் வங்கியின் கௌரவ காரியதரிசிக்கு 10-3-70 க்கு முன்பாகக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

யாழ்ப்பாணம் கூட்டுறவு மாகாண வங்கி, 59, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.